

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, AUGUST 9, 1901.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

TAKE notice, that unless within three months from the 26th day of July, 1901, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of Ordinance No 1 of 1897 at his office at Galle and make claim to the said lands or any of them or to some interest therein :

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

W. E. DAVIDSON,
Special Officer.

Description of Lands referred to.

The following lots, situate in the village of Welive in the Morowak korale of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracings :—

I.

Preliminary plan 10.

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
141	Tunmodarahena, &c.	84 3 20

on sheet O $\frac{14}{7, 15}$ and bounded as follows : on the north by the village limit of Morowaka, the Tunmodara-ela; on the east by the Tunmodara-ela, the Kadurupandola ; on the south by the Millowa-ela ; on the west by Panwilahenadeniya claimed by D. D. Abeyawickrama and others, Panwilahena claimed by ditto.

මේ 1901 ක්වු ජූලි මස 26 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුලතදී මෙහි පහත දක්වන ඉඩම්වලට නොහොත් ඉන් එකකට නොහොත් වැඩිගණනකට යම් අයිතිවාසිකමක් තිබෙන යම් අයෙක් ඇත්නම් ඒ අය විසින් වර්ෂ 1897වේ නොමිමර 1කේ ආඥාපණයේ 28 වෙනි වගන්තියේ ප්‍රකාරයට පත්කරණු ලැබූ විශේෂ මන්ත්‍රීස්වරයානන්තාන්සේගේ ගාල්ලේ කන්තෝරුවේදී උන්නාන්සේගේ ඉදිරිපිට ඇවිත් පෙනීසිට එකී ඉඩම්වලට නොහොත් ඊට ඇති යම් කොටසකට කිසි අයිතිවාසිකමක් පෙන්වා සිටින්නට නොයෙදෙනාත්, එකී විශේෂ මන්ත්‍රීස්වරයානන්තාන්සේට වර්ෂ 1897වේ නොමිමර 1කේ ආඥාපණයෙන් ලැබී තිබෙන බලයේ ප්‍රකාරයට, අයිතිවාසිකම් නොකියාපූ එකී ඉඩම් එක්කෝ එසින් අයිතිවාසිකමක් ගණහැර දක්වන්නට නොයෙදෙන සෑම ඉඩම් රාජසන්නක ඉඩම් හැරියට උන්නාන්සේගේ අත්සන ඇති ලියවිල්ලකින් උන්නාන්සේ විසින් ප්‍රකාශ කරණ බව මෙයින් දනගත යුතුයි.

වබ්ලිවු. ඊ. ඩේවිඩ්සන්.

විශේෂ මන්ත්‍රීස්වරයානන්තාන්සේය.

ඉඩම්වල තොරතුරු.

දකුණු පලාතට අයිති මාවර දිස්ත්‍රික්කේ මොරවක්කෝරලේ වැලිවේ යන ගම පිහිටා තිබෙන මීට අමුතාපු සහතික සිතියම්වල පෙනීයන මෙහි පහත දක්වන බිම්කට්ටි, එනම් :—

I.

මුල් සිතියම 10.

O $\frac{14}{7, 15}$ සිතියම්පත්‍රයට අඩංගු :—

බිම්කට්ටිය.	ඉඩමේ නම.	බිම්තරම.
		අ. ර. ප.
141	තුම්මෝදරගේන සහ තවත් හේන්	84 3 20

මීට මාසිම—උතුරට මොරවක ගම්ඉමද, තුම්මෝදර ඇලද ; නැගෙනහිරට තුම්මෝදර ඇලද, කදුරුපත් දෙලද ; දකුණට මිල්ලව ඇලද ; බස්නාහිරට ඩී. ඩී. අබේසවිත්‍රම සහ තවත් අයවල් විසින් අයිතිවාසිකම් කියන පන්විලේ හේනේදේන්යද, එම අයවල් විසින් අයිතිවාසිකම් කියන පන්විලේ හේනද.

இவ்வறிவித்தலின் தேதியாகிய 1901 ம் ஆகஸ்டு-த்தா ஆகஸ்டு 26 க் தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளை யல்லது அக்காணிகளின் செலவற்றையும் குறித்து உரித்தர்ப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 1897 ம் ஆகஸ்டு-த்தா முதலாம் நொம்பர் சட்டத்தின் 28 ம் பிரிவின்படி ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகஸ்தர் முன்பாக காலி அவரது கத்தோரில் தெரிபட்டு மேற்படி காணிகளை அல்லது அவற்றின் செலவற்றையும் குறித்து யாதும்

உரிமை அல்லது உடங்கை காண்பியாதிருந்தால், மேற்சொல்லிய குறித்த உத்தியோகஸ்தர் தம்மி
ல் 1897 ம் (வடு)-த்து முதலாம இலக்கச்சட்டத்தினால் தனக்குக் கொடுத்திருக்கும் தத்துவத்தைக்
கொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவை
களின் உரித்தைப் பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிடில் முடிக்குரிய ஆதனமென்று வெளியரங்
கப்படுத்துவார்.

டவ்ளிவு. இ. டேவிட்ஸன்,
குறிப்பான உத்தியோகஸ்தர்.

சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.

தென் மாகாணத்தின் மாத்தறை மூலதிரிக்கில் மொறவக்கோறளையச்சேர்ந்த வெளிவே
என்னும் கிராமத்திலுள்ள இதன் கீழ் சொல்லப்படுகிற காணித்துண்டுகள், அதாவது : இத்தோ
டணைத்துக் குறிக்கப்பட்டு உறுதிப்படுத்திய டாப்புக்களில் விவரிக்கப்படடிருக்கின்றன :—

I.

O $\frac{14}{7, 15}$ ம் அளவுக்கடதாசிகளில்

பிளான் இலக்கம் 10.

தண்டு.

காணியினது பெயர்.

விசாலம்.

அ. மு. பெ.

141


...

தன்மோதறகேள இன்னும் சிலதகளும்

...

84 3 20

எல்லை, வடக்கு-மொறவக்கவுடைய எல்லை, தன்மோதறஎல; கிழக்கு-தன்மோதறஎல, கதுறுபன்நொல; தெற்கு-மில்லொவஎல; மேற்கு-டி. டி. அமெயவிக்கிறமவும் சிலபேர்களும உரித்துப்பேசும பன்விலேகேளேதெனிய, மேற்சொல்லியவர்கள் உரித்துப்பேசும பன்விலேகேளே.



Scale of 8 Chains to an Inch.

Preliminary plan 10.

Lot 141 called Tunmodarahena, &c., in extent 84A. 3R. 20P., situated in Weliwe village in Palle pattu of Morowak korale.

Sheet O $\frac{14}{7, 15}$

Surveyor-General's Office,
Colombo, December 6, 1900.

S. J. C. MORE,
for Surveyor-General.

இவ்வாறே—சுற்று அண்டிவ விசின் சி. பி. சேனாநாயகவ விசுவாசு கச்சுயசீடேகிவ (T. P. 91,037); வுலென்ஓரவ சிம ஓவிலடி; சகூனவ அண்டிவ விசின் டேன் கிவடிசீசீ சேனாநாயகவ விசுவாசு கச்சுயசீ ஓவிலடி ஓவிலடி (T. P. 91,039); ஓசீநாஓரவ அண்டிவ விசின் டேன் கிவடிசீசீ சேனாநாயகவ விசுவாசு கச்சுயசீ ஓவிலடி ஓவிலடி (T. P. 91,037).

0 14 / 23, 31 ம் அளவுக்கடதாசிகளில்

பிளான் இலக்கம் 10.

தண்டி.

காணியினத பெயர்.

விசாலம்.


அ. அ. பெ.

169

படல்கொடெள்ள

1 2 18

எல்லை, வடக்கு-டி. ற்றீ. ஸேனாயக்கவுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் கஜ்ஜுகஸ்கெனிய (T. P. 91,037); கிழக்கு-மேற்சொல்லிய காணி; தெற்கு-தொன் தியதோரிஸ ஸேனாயக்கவுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் கஜ்ஜுகஸ்கொடெள்ளேவிட்ட (T. P. 91,039); மேற்கு-தொன் தியதோரிஸ ஸேனாயக்கவுக்கு அரசாட்சியாரால் விற்கப் பட்டிருக்கும் கஜ்ஜுகஸ்கொடெள்ளேவிட்ட (T. P. 91,039).



Scale of 8 Chains to an Inch.
Preliminary plan 10.

Lot 169 called Badalgodella, in extent 1A. 2R. 18P., situated in Weliwe village in Palle pattu of Morowak korale.

Sheet 0 14 / 23, 31

Surveyor-General's Office,
Colombo, December 6, 1900.

S. J. C. MORE,
for Surveyor-General.